

Act

Chapter 18

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 Μετὰ ταῦτα, χωρῖσθεις ἐκ τῶν Ἀθηνῶν, ἦλθεν
-பின் இவைகளுக்குப்பின் பிரிந்து -இலிருந்து -அந்த ஏதென்ஸிலிருந்து வந்தார்
[G3326](#) [G3778](#) [G5563](#) [G1537](#) [G3588](#) [G0116](#) [G2064](#)

εἰς Κόρινθον.
-நோக்கி கொரிந்துவுக்கு
[G1519](#) [G2882](#)

அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து;

2 καὶ εὖρῳν τινα Ἰουδαῖον, ὀνόματι Ἀκύλαν Ποντικὸν
மற்றும் கண்டுபிடித்து ஒரு யூதரை பேர் அக்கிலா பொந்துச்சைச்சேர்ந்தவன்
[G2532](#) [G2147](#) [G5100](#) [G2453](#) [G3686](#) [G0207](#) [G4193](#)

τῷ γένει, προσφάτως ἐηλυθότα ἄπο τῆς Ἰταλίας,
-அந்த ஜாதியால் சமீபத்தில் வந்திருந்தவன் -இலிருந்து -அந்த இத்தாலியாவிலிருந்து
[G3588](#) [G1085](#) [G4373](#) [G2064](#) [G0575](#) [G3588](#) [G2482](#)

καὶ Πρίσκιλλαν γυναικα αὐτοῦ, δὶὰ τὸ
மற்றும் பிரிஸ்கில்லாவையும் மனைவியாகிய அவனுடைய -காரணமாக -அந்த
[G2532](#) [G4252](#) [G1135](#) [G0846](#) [G1223](#) [G3588](#)

διατεταχέναι Κλαύδιον χωρίζεσθαι πάντας τοὺς Ἰουδαίους
கட்டளையிட்டிருந்தது கிளோதியு பிரிந்துபோகவேண்டும் எல்லா -அந்த யூதர்கள்
[G1299](#) [G2804](#) [G5563](#) [G3956](#) [G3588](#) [G2453](#)

ἄπο τῆς Ῥώμης. προσῆλθεν αὐτοῖς,
-இலிருந்து -அந்த ரோமாபுரியிலிருந்து அணுகினார் அவர்களிடம்
[G0575](#) [G3588](#) [G4516](#) [G4334](#) [G0846](#)

யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லானையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான்.

3 καὶ δὶὰ τὸ ὀμότεχον εἶνα, ἔμμενεν
மற்றும் -காரணமாக -அந்த ஒரேதொழிலுள்ளவர் இருக்கையில் தங்கியிருந்தார்
[G2532](#) [G1223](#) [G3588](#) [G3673](#) [G1510](#) [G3306](#)

παρ' αὐτοῖς καὶ ἦργαζετο; ἦσαν γὰρ
-அருகில் அவர்களோடு மற்றும் வேலைசெய்தார் இருந்தார்கள் -ஏனெனில்
[G3844](#) [G0846](#) [G2532](#) [G2038](#) [G1510](#) [G1063](#)

σκηνοποιοὶ τῆς τέχνης.
கூடாரம்செய்பவர்கள் -அந்த தொழிலில்
[G4635](#) [G3588](#) [G5078](#)

அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.

4	δελέγετο வாதிட்டார் G1256	δὲ -மற்றும் G1161	ἐν -இல் G1722	τῆ -அந்த G3588	συναγωγῆ ஜெபஆலயத்தில் G4864	κατὰ -படி G2596	παῦν ஓவ்வொரு G3956	σάββατον. ஓய்வுநாளிலும் G4521
	ἔπειθ' ἐν நம்பிக்கையூட்டினார் G3982	τε -மற்றும் G5037	Ἰουδαίους யூதர்களையும் G2453	καὶ மற்றும் G2532	Ἑλλήνας. கிரேக்கர்களையும் G1672			

ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.

5	Ἦς போது G5613	δὲ -மற்றும் G1161	κατῆλθον இறங்கிவந்தார்கள் G2718	ἀπὸ -இலிருந்து G0575	τῆς -அந்த G3588	Μακεδονίας மக்கெதோனியாவிலிருந்து G3109				
	ὁ -அந்த G3588	τε -மற்றும் G5037	Σίλας சீலாவும் G4609	καὶ மற்றும் G2532	ὁ -அந்த G3588	Τιμόθεος, தீமோத்தேயுவும் G5095	συνείχετο நெருக்கப்பட்டார் G4912	τῷ -அந்த G3588		
	λόγῳ வசனத்தால் G3056	ὁ -அந்த G3588	Παῦλος, பவுல் G3972	διὰ μαρτυροῦμενος சாட்சியளித்து G1263	τοῖς -அந்த G3588	Ἰουδαίοις, யூதர்களுக்கு G2453	εἶναί இருக்கிறார் G1510	τὸν -அந்த G3588		
	Χριστὸν கிறிஸ்து G5547	Ἰησοῦν. இயேசு G2424								

மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான்.

6	ἀντιπαρομύνας எதிர்த்துக்கொண்டிருக்கையில் G0498	δὲ -மற்றும் G1161	αὐτῶν அவர்கள் G0846	καὶ மற்றும் G2532	βλασφημούντων; தூஷித்திருக்கையில் G0987				
	ἐκτιναξάμενος உதறியிருக்கையில் G1621	τὰ -அந்த G3588	ἰμάτια, ஆடைகளை G2440	εἶπεν சொன்னார் G3004	παρὸς -நோக்கி G4314	αὐτοῖς, அவர்களுக்கு G0846	τὸ -அந்த G3588		
	αἶμα இரத்தம் G0129	βύβιν உங்களுடைய G4771	ἐπὶ -மேல் G1909	τῆν -அந்த G3588	κεφαλήν தலையின்மேல் G2776	βύβιν; உங்களுடைய G4771	καθαρὸς சுத்தமானவன் G2513		
	ἐγώ. நான் G1473	ἀπὸ -இலிருந்து G0575	τοῦ -அந்த G3588	νῦν, இப்போதிலிருந்து G3568	εἰς -நோக்கி G1519	τὰ -அந்த G3588	ἔθνη ஜாதிகளிடம் G1484	πορεύσομαι. போவேன் G4198	

அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி,

7	καὶ மற்றும் G2532	μεταβὰς நகர்ந்து G3327	ἐκεῖθεν அங்கிருந்து G1564	εἰσῆλθον உள்ளேசென்றார் G1525	εἰς -நோக்கி G1519	οἰκίαν வீட்டிற்கு G3614	τινὸς ஒருவரின் G5100	ὀνόματι பேர் G3686	
	Τιτίου தீத்திய G5103	Ἰούστου, யூஸ்துஸ் G2459	σεβίμου தேவபக்தியுள்ள G4576	τὸν -அந்த G3588	Θεόν, தேவனை G2316	οὗ யாருடைய G3739	ῆ -அந்த G3588	οἰκία வீடு G3614	ῆν இருந்தது G1510
	συναγοροῦσα அடுத்திருக்கிற G4927	τῆ -அந்த G3588	συναγωγῆ. ஜெபஆலயத்திற்கு G4864						

அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யூஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது.

8	Κρίστος	δὲ,	ὁ	ἀρχισυνάγωγος,	ἐπίστευσεν	τῷ	Κυρίῳ,
	கிறிஸ்து	-மற்றும்	-அந்த	ஜெபஆலயத்தலைவர்	விசுவாசித்தார்	-அந்த	ஆண்டவரிடம்
	G2921	G1161	G3588	G0752	G4100	G3588	G2962
	σὺν	ὄλῳ	τῷ	ὀϊκῳ	αὐτοῦ. καὶ	πολλοὶ	τῶν
	-உடன்	முழு	-அந்த	வீட்டோடு	அவரது	மற்றும்	அநேகர்
	G4862	G3650	G3588	G3624	G0846	G2532	G4183
	ἀκούοντες,	ἐπίστευον	καὶ	ἐβaptίζοντο.			
	கேட்டு	விசுவாசித்தார்கள்	மற்றும்	ஞானஸ்நானம்பெற்றார்கள்			
	G0191	G4100	G2532	G0907			

ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்து என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

9	Ἐἶπεν	δὲ	ὁ	Κύριος	ἐν	σुकτι	δι'	ὀράματος
	சொன்னார்	-மற்றும்	-அந்த	ஆண்டவர்	-இல்	இரவில்	-வழியாக	தரிசனத்தால்
	G3004	G1161	G3588	G2962	G1722	G3571	G1223	G3705
	τῷ	Παύλῳ,	Μη	φοβοῦ,	ἀλλὰ	λάλει,	καὶ	μη
	-அந்த	பவுலுக்கு	பயப்படாதே	மாறாக	மாறாக	பேசு	மற்றும்	பயப்படாதே
	G3588	G3972	G3361	G5399	G0235	G2980	G2532	G3361
	σωπήσῃς,							
	மௌனமாயிரு							
	G4623							

இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே;

10	διότι	ἐγὼ	εἶμι	μετὰ	σοῦ,	καὶ	οὐδέτις
	-ஏனெனில்	நான்	இருக்கிறேன்	-உடன்	உன்னோடு	மற்றும்	ஒருவரும்
	G1360	G1473	G1510	G3326	G4771	G2532	G3762
	ἐπιθίσειαί	σοι	τοῦ	κακῶσαί	σε,	διότι	λαρός
	தாக்குதல்செய்வார்	உனக்கு	-அந்த	தீங்குசெய்ய	உன்னை	-ஏனெனில்	ஜனங்கள்
	G2007	G4771	G3588	G2559	G4771	G1360	G2992
	ἐστί	μοι	πολλὸς	ἐν	τῇ	πόλει	ταύτῃ.
	இருக்கிறார்கள்	எனக்கு	மிகுந்த	-இல்	-அந்த	நகரத்தில்	இந்த
	G1510	G1473	G4183	G1722	G3588	G4172	G3778

நான் உன்னோடு கூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.

11	Ἐκάρθισεν	δὲ	ἐνλαυτὸν	καὶ	μῆνας	ἕξ,	διδῶσκων	ἐν
	தங்கியிருந்தார்	-மற்றும்	ஒருவருடமும்	மற்றும்	மாதங்கள்	ஆறு	போதித்து	-இல்
	G2523	G1161	G1763	G2532	G3376	G1803	G1321	G1722
	αὐτοῖς	τὸν	λόγον	τοῦ	Θεοῦ.			
	அவர்களுக்குள்	-அந்த	வசனத்தை	-அந்த	தேவனுடைய			
	G0846	G3588	G3056	G3588	G2316			

அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.

- 12 Γαλλίωνος δὲ ἀνθιπαάτου ὄντος τῆς Ἀχαΐας,
 கல்லியோனின் -மற்றும் தேசாதிபதியாக இருக்கையில் -அந்த அகாயாவின்
[G1058](#) [G1161](#) [G0446](#) [G1510](#) [G3588](#) [G0882](#)
- κατεπέστησαν ὁμοθυμαδὸν οἱ Ἰουδαῖοι τῷ Παύλῳ, καὶ
 ஏகமனதாய்எழுந்தார்கள் ஒருமனதாக -அந்த யூதர்கள் -அந்த பவுலுக்குஎதிராக மற்றும்
[G2721](#) [G3661](#) [G3588](#) [G2453](#) [G3588](#) [G3972](#) [G2532](#)
- ῥῆγανον ἀπὸν ἐπὶ τὸ βῆμα,
 கொண்டுவந்தார்கள் அவரை -மேல் -அந்த நியாயபீடத்திற்கு
[G0071](#) [G0846](#) [G1909](#) [G3588](#) [G0968](#)

கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்:

- 13 λέγοντες ὅτι, Παρὰ τὸν νόμον, ἀναείθει οὖτος
 சொல்லி -என்று -எதிராக -அந்த நியாயப்பிரமாணத்திற்கு தூண்டுகிறான் இவன்
[G3004](#) [G3754](#) [G3844](#) [G3588](#) [G3551](#) [G0374](#) [G3778](#)
- τοὺς ἀνθιπάουοις σέβασθαι τὸν Θεόν.
 -அந்த மனிதர்களை வணங்கும்படி -அந்த தேவனை
[G3588](#) [G0444](#) [G4576](#) [G3588](#) [G2316](#)

இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள்.

- 14 μὲλλοντος δὲ τοῦ Παύλου ἀνοίγειν τὸ στόμα, εἶπεν ὁ
 போகிறவரின் -மற்றும் -அந்த பவுல் திறக்க -அந்த வாயை சொன்னார் -அந்த
[G3195](#) [G1161](#) [G3588](#) [G3972](#) [G0455](#) [G3588](#) [G4750](#) [G3004](#) [G3588](#)
- Γαλλίωνον παρὸς τοὺς Ἰουδαίους, εἰ μὲν ἦν ἀδίκημά
 கல்லியோன் -நோக்கி -அந்த யூதர்களுக்கு -ஆகிலும் -ஒருபுறம் இருந்தது அநீதி
[G1058](#) [G4314](#) [G3588](#) [G2453](#) [G1487](#) [G3303](#) [G1510](#) [G0092](#)
- τι, ἢ ῥῥδιὸσργημα πονηρόν, ὡς Ἰουδαῖοι, κατὰ λόγον
 ஏதாவது -அல்லது தீச்செயல் பொல்லாத ஓ யூதர்களே -படி நியாயமாக
[G5100](#) [G2228](#) [G4467](#) [G4190](#) [G5599](#) [G2453](#) [G2596](#) [G3056](#)
- ἄν ἀνεσχόμην ἔμῳ;
 -ஒருவேளை பொறுத்திருப்பேன் உங்களை
[G0302](#) [G0430](#) [G4771](#)

பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது.

- 15 εἰ δὲ ζῆτηματα ἔσται παρὶ λόγου, καὶ
 -ஆகிலும் -மற்றும் கேள்விகள் இருக்கின்றது -குறித்து வசனத்தையும் மற்றும்
[G1487](#) [G1161](#) [G2213](#) [G1510](#) [G4012](#) [G3056](#) [G2532](#)
- ὄνομάτων, καὶ νόμου τοῦ καθ' ἑμᾶς,
 பேர்களையும் மற்றும் நியாயப்பிரமாணத்தையும் -அந்த -படி உங்களிடத்திலுள்ள
[G3686](#) [G2532](#) [G3551](#) [G3588](#) [G2596](#) [G4771](#)
- ῥῥεσθι ἀπὸ; κρηῆς ἐγὼ τούτων ὁ βόλομα
 நீங்களேபாருங்கள் நீங்களே நியாயாதிபதி நான் இவைகளுக்கு இல்லை விரும்புகிறேன்
[G3708](#) [G0846](#) [G2923](#) [G1473](#) [G3778](#) [G3756](#) [G1014](#)
- εἶνα.
 இருக்க
[G1510](#)

ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,

- 16 καὶ ἄγγιλασεν αὐτοὺς ἅπαρ τοῦ βήματος.
மற்றும் துரத்தினார் அவர்களை -இலிருந்து -அந்த நியாயபீடத்திலிருந்து
[G2532](#) [G0556](#) [G0846](#) [G0575](#) [G3588](#) [G0968](#)

அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான்.

- 17 ἐπιλαβόμενοι δὲ πάντες Σωσθένην, τὸν
பிடித்துக்கொண்டு -மற்றும் எல்லாரும் சோஸ்தேனையை -அந்த
[G1949](#) [G1161](#) [G3956](#) [G4988](#) [G3588](#)
ἀρχισυνάγωγον, ἔπαυτον ἔμπαροσθεν τοῦ βήματος. καὶ
ஜெபஆலயத்தலைவரை அடித்தார்கள் -முன்பாக -அந்த நியாயபீடத்தின் மற்றும்
[G0752](#) [G5180](#) [G1715](#) [G3588](#) [G0968](#) [G2532](#)
οὐδὲν τοῦτων τῷ Γαλλίῳ, ἔμειλεν.
ஒன்றும் இவைகளில் -அந்த கல்லியோனுக்கு கவலையில்லை
[G3762](#) [G3778](#) [G3588](#) [G1058](#) [G3199](#)

அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சோஸ்தேனையைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.

- 18 Ὁ δὲ Παῦλος, ἔτι παροσμείνας ἡμέρας ἵκανὰς, τοῖς
-அந்த -மற்றும் பவுல் இன்னும் தங்கியிருந்து நாட்கள் போதுமான -அந்த
[G3588](#) [G1161](#) [G3972](#) [G2089](#) [G4357](#) [G2250](#) [G2425](#) [G3588](#)
ἀδελφοῖς σκόταθρακளிδαμ ἀποταξάμενος, ἐξέταλει εἰς τὴν Συρίαν,
சகோதரர்களிடம் விடைபெற்று கப்பல்பயணம்செய்தார் -நோக்கி -அந்த சிரியாவுக்கு
[G0080](#) [G0657](#) [G1602](#) [G1519](#) [G3588](#) [G4947](#)
καὶ σὺν αὐτῷ Πρίσκυλλα καὶ Ἀκύλας, κειράμενος ἐν
மற்றும் -உடன் அவரோடு பிரிஸ்கில்லாவும் மற்றும் அக்கிலாவும் மயிர்மழித்து -இல்
[G2532](#) [G4862](#) [G0846](#) [G4252](#) [G2532](#) [G0207](#) [G2751](#) [G1722](#)
Κενυρεαῖς τὴν κεφαλῆν; εἶχεν γὰρ εὐχρῆν.
கெங்கிரேயாவில் -அந்த தலையை இருந்தது -ஏனெனில் பொருத்தனை
[G2747](#) [G3588](#) [G2776](#) [G2192](#) [G1063](#) [G2171](#)

பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.

- 19 κατήντησαν δὲ εἰς Ἔφεσον, κακέινους κατέλιπον
வந்தடைந்தார்கள் -மற்றும் -நோக்கி எபேசுவுக்கு மற்றும்அவர்களை விட்டுச்சென்றார்
[G2658](#) [G1161](#) [G1519](#) [G2181](#) [G2548](#) [G2641](#)
αὐτοῦ. αὐτὸς δὲ εἰσελθὼν εἰς τὴν συναγωγὴν, διελέξατο
அங்கே அவரே -மற்றும் உள்ளேசென்று -நோக்கி -அந்த ஜெபஆலயத்தில் வாதிட்டார்
[G0847](#) [G0846](#) [G1161](#) [G1525](#) [G1519](#) [G3588](#) [G4864](#) [G1256](#)
τοῖς Ἰουδαίοις,
-அந்த யூதர்களோடு
[G3588](#) [G2453](#)

அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான்.

20	ἐρωτώντων கேட்டுக்கொண்டிருக்கையில் G2065	δὲ -மற்றும் G1161	αὐτῶν அவர்கள் G0846	ἐπὶ -மேல் G1909	πλείονα அதிகமான G4119	χρόνον காலம் G5550
	μεῖνα, தங்கியிருக்கும்படி G3306	οὐκ இல்லை G3756	ἐπένευσεν, சம்மதிக்கவில்லை G1962			

அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல்,

21	ὄλλὰ மாறாக G0235	ἀποταξάμενος, விடைபெற்று G0657	καὶ மற்றும் G2532	εἰπὼν, சொல்லி G3004	<Δεῖ வேண்டியதாயிருக்கிறது G1163	με எனக்கு G1473	πάντως, கட்டாயமாக G3843
	τῆν -அந்த G3588	ἐορτῆν பண்டிகையை G1859	τῆν -அந்த G3588	ἐρχομένην வருகிற G2064	ποιῆσαι கொண்டாடும்படி G4160	εἰς -நோக்கி G1519	Ἱεροσόλυμα>; எருசலேமில் G2414
	Πάλιν மறுபடியும் G3825	ἀνακάμψω திரும்பிவருவேன் G0344	πρὸς -நோக்கி G4314	ἔμῃ, உங்களிடம் G4771	τοῦ -அந்த G3588	Θεοῦ தேவன் G2316	θέλοντος. விரும்பினால் G2309
	ἀνήχηθι புறப்பட்டார் G0321	ἀπὸ -இலிருந்து G0575	τῆς -அந்த G3588	Ἐφέσου. எபேசுவிருந்து G2181			

வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,

22	καὶ மற்றும் G2532	κατελθὼν இறங்கிவந்து G2718	εἰς -நோக்கி G1519	Καισάρειαν, கைசரியாவுக்கு G2542	ἀναβὰς ஏறியும் G0305	καὶ மற்றும் G2532	ἀσπασάμενος வாழ்த்திசெய்து G0782
	τῆν -அந்த G3588	ἐκκλησίαν, சபையை G1577	κατέβη இறங்கிவந்தார் G2597	εἰς -நோக்கி G1519	Ἀντιόχειαν. அந்தியோக்கியாவுக்கு G0490		

செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான்.

23	καὶ மற்றும் G2532	ποιῆσας செலவழித்து G4160	χρόνον காலத்தை G5550	τινὰ, சில G5100	ἐξήλαθεν, புறப்பட்டார் G1831	διερχόμενος கடந்துவரும்போது G1330	καθ' ἑξῆς வரிசையாக G2517
	τῆν -அந்த G3588	Γαλατικῆν கலாத்தியா G1054	χώραν நாட்டையும் G5561	καὶ மற்றும் G2532	Φρυγίαν, பிரிகியாவையும் G5435	στηρίξων திடப்படுத்தி G1991	πάντας τοὺς எல்லா -அந்த G3956 G3588
		μαθητάς. சீடர்களை G3101					

அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.

24	Ἰουδαῖος	δὲ	τις,	Ἀπολλῶς	ὀνόματι,	Ἀλεξανδρεὺς
	யூதர்	-மற்றும்	ஒருவன்	அப்பொல்லோ	பேர்	அலெக்சாந்திரியாவைச்சேர்ந்தவன்
	G2453	G1161	G5100	G0625	G3686	G0221
	τῷ	γένει,	ἀνὴρ	λόγιος,	κατήντησεν	εἰς
	-அந்த	ஜாதியால்	மனிதன்	வாக்குவல்லமையுள்ளவன்	வந்தடைந்தான்	-நோக்கி
	G3588	G1085	G0435	G3052	G2658	G1519
	Ἔφεσον.	δυνατὸς	ᾧ	ἐν	ταῖς	γραφαῖς.
	எபேசுவுக்கு	வல்லமையுள்ளவன்	இருக்கிறவன்	-இல்	-அந்த	வேதவாக்கியங்களில்
	G2181	G1415	G1510	G1722	G3588	G1124

அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேரினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான்.

25	οὗτος	ἦν	κατηχημένος	τὴν	ὀδὸν	τοῦ	Κυρίου.
	இவன்	இருந்தான்	போதிக்கப்பட்டவன்	-அந்த	வழியை	-அந்த	ஆண்டவருடைய
	G3778	G1510	G2727	G3588	G3598	G3588	G2962
	καὶ	ζέων	τῷ	πνεύματι,	ἐλάλει	καὶ	ἐδίδασκεν
	மற்றும்	ஆர்வத்தோடும்	-அந்த	ஆவியால்	பேசினார்	மற்றும்	போதித்தார்
	G2532	G2204	G3588	G4151	G2980	G2532	G1321
	τὰ	περὶ	τοῦ	Ἰησοῦ,	ἐπιστάμενος	μόνον	τὸ
	-அந்த	-குறித்து	-அந்த	இயேசுவின்	அறிந்திருந்து	மாத்திரம்	-அந்த
	G3588	G4012	G3588	G2424	G1987	G3440	G3588
							βάπτισμα
							ஞானஸ்நானத்தை
							G0908
	Ἰωάννου.						
	யோவான்னின்						
	G2491						

அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.

26	οὗτος	τε	ἦρξάτο	παρηγησάμενος	ἐν	τῇ	συναγωγῇ.
	இவன்	-மற்றும்	தொடங்கினான்	தெரியமாகப்பேச	-இல்	-அந்த	ஜெபஆலயத்தில்
	G3778	G5037	G0756	G3955	G1722	G3588	G4864
	ἀκούσαντες	δὲ	αὐτοῦ,	Πρίσκιλλα	καὶ	Ἀκύλας,	
	கேட்டபோது	-மற்றும்	அவனை	பிரிஸ்கில்லாவும்	மற்றும்	அக்கிலாவும்	
	G0191	G1161	G0846	G4252	G2532	G0207	
	προσελάβοντο		αὐτὸν,	καὶ	ἀκριβέστερον	αὐτῷ	ἐξέθεντο
	சேர்த்துக்கொண்டார்கள்		அவனை	மற்றும்	திட்டமாகக்கூட	அவனுக்கு	விளக்கினார்கள்
	G4355		G0846	G2532	G0199	G0846	G1620
	τὴν	ὀδὸν	τοῦ	Θεοῦ.			
	-அந்த	வழியை	-அந்த	தேவனுடைய			
	G3588	G3598	G3588	G2316			

அவன் ஜெப ஆலயத்தில் தெரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள்.

27	βουλομένων விரும்பியிருக்கையில் G1014	δὲ -மற்றும் G1161	ἀποῦ அவன் G0846	διελθὲν கடந்துபோக G1330	εἰς -நோக்கி G1519	τὴν -அந்த G3588	Ἀκαΐαν, அகாயாவுக்கு G0882
	προτρεψάμενοι உற்சாகமூட்டி G4389	οἱ -அந்த G3588	ἀδελφοὶ சகோதரர்கள் G0080	ἔγραψαν எழுதினார்கள் G1125	τοῖς -அந்த G3588	μαθηταῖς சீடர்களுக்கு G3101	
	ἀποδέξασθαι ஏற்றுக்கொள்ளும்படி G0588	αὐτόν, அவனை G0846	ὁς யார் G3739	παρὰ γενόμενος, வந்தபின் G3854	συνεβόλετο உதவினார் G4820	πολὸν மிகவும் G4183	τοῖς -அந்த G3588
	παριστρευκόσιν விசுவாசித்தவர்களுக்கு G4100	διὰ -வழியாக G1223	τῆς -அந்த G3588	χάριτος. கிருபையால் G5485			

பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

28	εὐτόνως வல்லமையாக G2159	γὰρ -ஏனெனில் G1063	τοῖς -அந்த G3588	Ἰουδαίους யூதர்களை G2453	διακατηλέγγχετο மறுத்தினார் G1246	διημοσῶν, பகிரங்கமாக G1219	ἐπαδελκυνόμενος நிருபித்து G1925
	διὰ -வழியாக G1223	τῶν -அந்த G3588	γραφῶν வேதவாக்கியங்களிலிருந்து G1124	εἶνα இருக்கிறார் G1510	τὸν -அந்த G3588	Χριστὸν கிறிஸ்து G5547	Ἰησοῦν. இயேசு G2424

அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.